

ஒரு அறிமுகம்

1 யோவான்

யோவானின் முதல் நிருபம் அல்லது கடிதம் வாசகர்கள் தாங்கள் தழுவிக்கொண்ட விசுவாசத்தின் மெய்தன்மை மற்றும் நிச்சயத்தன்மையை மறு உறுதி செய்வதற்காக எழுதப்பட்டது. அந்த நிச்சயத்தை கொடுப்பதற்காக, ஆசிரியர் பல பெரிய மையக்கருத்துகளுக்கு திரும்ப திரும்ப வந்து செல்கிறார். இவருடைய முறை, ஒரு பாடல் தொகுப்பை உருவாக்கும் இசையமைப்பாளர் ஒருவர் திரும்ப திரும்ப அடிப்படை ராகங்களுக்கு வந்து, அதை விரிவாக இசைப்பது போல இருக்கிறது. இசை உருவகத்தை தொடரும்போது, 2 மற்றும் 3 யோவான் ஆகிய சிறிய நிருபங்களை “நாம் மறு அரங்கேற்றம்” ஆக பார்க்க விரும்பலாம், அதில் 1 யோவானில் காணப்படும் சில மையக்கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.

இந்த அறிமுகத்தில் நாம் சில அறிமுக கேள்விகளை கையாளுவோம்: “அந்த நிருபங்கள் எவை?”; “யார் அவைகளை எழுதினார்?”; “எப்போது மற்றும் ஏன் அவைகள் எழுதப்பட்டன?”

எழுதப்பட்ட வகை

ஒன்று யோவான் ஒரு “பொதுவான நிருபமாக” வகைப்படுத்தப்படுகிறது.¹ இது அந்த வகையில் வைக்கப்படுவது தகுதியானதாக இருக்கிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சபைக்கு அல்லது சபை குழுமங்களுக்கு குறிப்பாக எதுவும் எழுதப்பட்டதாக இது எதுவும் கூறுவதில்லை.²

இருப்பினும், 1 யோவான் புதிய ஏற்பாட்டில் காணப்படும் மற்ற இருபது நிருபங்களிலும் இருந்து ஒரு கடிதத்திற்கும் குறைவானது என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஏனெனில், அது ஒரு கடிதத்தைப்போல துவங்குவதுமில்லை அல்லது முடிவதுமில்லை.³ பவலுடைய எல்லா நிருபங்களும் (ரோமர் முதல் பிலேமோன் வரை) நிருபத்திற்குரிய ஒரு அறிமுகம் மற்றும் ஒரு முடிவுரையை உடையவைகளாக இருக்கின்றன. எபிரெயர் துவக்கத்தில் சிரியர் மற்றும் பெற்றுக்கொள்வோர் பற்றிய வழக்கமான குறிப்பு இல்லாமல் இருக்கிறது, ஆனால் இது ஒரு நிருபத்தைப் போல முடிவடைகிறது. மற்ற எல்லா பொதுவான நிருபங்களும் எழுதினவர் யார் மற்றும் யாருக்கு எழுதப்பட்டது என்ற குறிப்புகளோடு துவங்குகின்றன. 1 யோவான், யார் எழுதினது அல்லது யாருக்கு எழுதப்பட்டது என்ற குறிப்புகளோடு துவங்குவதில்லை, அல்லது வாழ்த்துக்களோடு முடிவடைவதுமில்லை.

ஆயினும், இந்த புத்தகம் ஒரு கடிதம் என உரிமைகொருகிறது. இந்த நிருபத்தின் சில இடங்களில், “நான் உங்களுக்கு எழுதியுள்ளேன்” அல்லது “நான்

உங்களுக்கு எழுதுகிறேன்” என்று வாசிக்கிறோம்.⁴ புதிய ஏற்பாட்டிற்கான ஒரு அறிமுகம்,

... தனிப்பட்ட குறிப்புகள், எழுத்தாளர்கள் வாசகர்களோடு கொண்டுள்ள பொதுவான பிணைப்புகள் மற்றும் தெளிவான வரலாற்று குறிப்பாளர்கள் (உதாரணமாக 2:19) ஆகியவை இந்த புத்தகம் ஒரு சுருக்கமான குறிப்பாக, ஒரு சிறு புத்தகமாக அல்லது எங்குமுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்குமான ஒரு கைப்பிரதியாக இருக்கும்படி எதிர்பார்க்கப்படவில்லை என்பதை தெளிவாக்குகிறது: *இது ஒரு பிராந்திய சபைக்கு அல்லது பல சபை குழுமங்களுக்கு ஒரு ஊழிய நிருபமாக இருக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது.*⁵ (வலியுறுத்தல் என்னுடையது.)

அதிகாரப் பூர்வமான அங்கீகாரம்⁶

1 யோவான் நிருபம் மற்ற சில பொதுவான நிருபங்களை காட்டிலும் விசாலமான ஆரம்பகால அங்கீகாரத்தை அனுபவித்தது. நான்காம் நூற்றாண்டு துவக்கத்தில், இது எந்த விவாதமும் இன்றி, தனது காலத்து மக்களாலும் மற்றும் “பழங்காலத்து மக்களாலும்” ஏற்றுக்கொள்ளப்பட்டது என எகுபியஸ் என்பவர் கூட்டிகாட்டினார்.⁷

ஆசிரியர்

புத்தகம் எழுதியவர் பெயர் இல்லாது இருக்கையில், 1 யோவான் அப்போஸ்தலனாகிய யோவானோடு தொடர்புபடுத்தப்படுகிறது, இவர் நான்காம் சவிசேஷ புத்தகம், இரண்டு மற்ற நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகியவற்றின் ஆசிரியராக கருதப்படுகிறார். யோவான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் அப்போஸ்தலரில் ஒருவராக இருந்தார். இவரும், இவருடைய சகோதரராகிய யாக்கோபும் செபதேயுவின் குமாரர் ஆவர், மீன் பிடிக்கிறவர்களாயிருந்தார்கள் மற்றும் “இடிமுழக்கத்தின் மகன்களாக” இருந்தார்கள். இவர் பல சிறப்பான சந்தர்ப்பங்களில் இயேசுவோடுருந்த மூன்று அப்போஸ்தலரில் (பேதுரு மற்றும் யாக்கோபுடன்) ஒருவராக இருந்தார். இவர் “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்” என அறியப்பட்டிருந்தார் (யோவான் 21:7, 20), மற்றும் இயேசு, தனது மரணத்திற்கு சற்று முன்னர், தனது தாயாகிய மரியானின் பராமரிப்பை இவரிடம் ஒப்புக்கொடுத்திருந்தார். யோவான் ஒருவர் மட்டும் தான் ஒரு இரத்த சாட்சியாக அல்லாமல், இயற்கையாக மரித்தார் என கருதப்படுகிறது. ஆவியினால் ஏவப்படாத பாரம்பரியத்தின்படி, அவர் தனது தொண்ணூறுகளில் வாழ்ந்தார். அவர்தான் 1 யோவானின் ஆசிரியராக இருந்தார் என்பதை நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது.

வெளிப்புறசான்றானது யோவான் தான் 1 யோவானின் ஆசிரியர் என்பதற்கு பலமான புறசான்று உள்ளது. எகுபியஸின் கூற்றுப்படி, பாபியல் என்பவர் 1 யோவானை ஏற்றுக்கொண்டார் மற்றும் பயன்படுத்தினார், மற்ற ஆரம்பகால எழுத்தாளர்களான இரேனியஸ், அலெக்ஸாண்டிரியாவை சேர்ந்த கிளமென்ட், தெர்த்துலியன் மற்றும் மார்ட்ரோரியன் கானானின் ஆசிரியர் ஆகியோர் - இந்த நிருபத்தை யோவானுக்கு தொடர்புபடுத்தினார்கள்.⁸

உட்புறசான்றானது, யோவான் சவிசேஷம் மற்றும் 1 யோவான்

ஆகியவை ஒரே ஆசிரியரை கொண்டிருந்தது என கூறுகிறது. “சொல் அகராதி, எழுத்து நடை மற்றும் கருத்துக்கள் ஆகியவை நிருபங்கள் மற்றும் சவிசேஷத்தில் ஒரே மாதிரியாயுள்ளன மற்றும் ஒரு பொதுவான ஆசிரியரை குறிப்பிடுகிறதாயிருக்கிறது.”⁹ முடிவாக, நான்காம் சவிசேஷம் அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்டது என்பது. 1 யோவானும் அவரால்தான் எழுதப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

யோவான் இதை எழுதினார் என்பதற்கு *பெரிய மாற்றாக இருப்பது*, யோவான் எழுதினதாக சொல்லப்படும் புத்தகங்கள் எழுதப்படுவதற்கு “யோகாணன் சமூகம்” காரணமாயிருந்தது என்ற கொள்கையாகும். உதாரணமாக, *புதிய ஆகாஸ்போர்டு வேதாகமம்* தன் 1 யோவானுக்கான முகவுரையில், “இது பாரம்பரியமாக இரு புத்தகம் என அழைக்கப்பட்டாலும், 1 யோவான் என்பது யோகாணன் பாரம்பரியத்தில் அவர்கள் சமூகத்திலிருந்தவர்களாக அறியப்படாத ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையாக அல்லது ஒரு பிரசங்கமாக இருக்கிறது”¹⁰ என கூறுகிறது. இருப்பினும், “ஒரு அறியப்படாத ஆசிரியர்” இதை எழுதினார் என்பதற்கு பாரம்பரிய கண்ணோட்டத்தை நிராகரிப்பதற்கு, குறைந்த அளவே சான்றுள்ளது. புத்தகத்தின் தனிப்பட்ட இயல்பு, ஆசிரியர் வாசகர்களோடு கொண்டிருந்த உறவு, இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தவர்களில் தானும் ஒருவராக இருந்ததாக ஆசிரியர் உறுதிப்படுத்துவது (1 யோவான் 1:1-4), மற்றும் இந்த கடிதத்தின் அதிகார தொனி ஆகியவை “அறியப்படாத ஒரு ஆசிரியர்” இருந்தார் என்பதற்கு எதிராகவும் மற்றும் யோவான் தான் இதின் ஆசிரியர் என்பதற்கு ஆதரவாகவும் வாதிடுகிறது.

இடம் மற்றும் எழுதப்பட்ட காலம்

யோவானுடைய மூன்று கடிதங்களும் எழுதப்பட்டிருப்பதற்கு மிகவும் சாத்தியமான இடம் எபேசுவாக உள்ளது. அங்கே யோவான் அநேகமாக தன் கடைசி நாட்களை செலவிட்டார்.¹¹

வழக்கமாக, 1 யோவான், யோவான் சவிசேஷத்திற்கு பின் தேதியிடப் படுகிறது, ஆனால் ஒன்று மற்றொன்றுக்கு முந்தினது என முடிவு செய்வதற்கு நல்ல காரணம் எதுவும் இல்லை. பெரும்பாலான ஆய்வாளர்கள் 1 யோவான் கி.பி. 85-95 ஆண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கக் கூடும் என கூறுகிறார்கள்.

பெறுபவர்கள்

இந்த கடிதம் குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டது என்பதை அடையாளப்படுத்துவதில்லை. தெளிவாக, இது கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. கள்ளப்போதகர்கள் மற்றும் போதனைகளால் பாதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள் இருந்தார்களென்பதும் தெளிவாக காணப்படுகிறது. ஆனால் பிளேக் என்பவர் இது ஒரு பிராந்திய சபைக்கு அல்லது ஒரு பிராந்தியத்தின் சபை குழுமங்களுக்கு (வழக்கமாக எபேசுவுக்கு அருகாமையிலிருந்த சபைகள் என கருதப்பட்டது) எழுதப்பட்டிருக்கலாம் என கூறுகிறது, ஆனால் அநேகமாக முழு கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கும் எழுதப்படவில்லை.¹²

கூடுதலாக, சொல்லக்கூடியது என்னவெனில், அவர் நமக்கு அறியாதவராயிருந்தாலும், ஆசிரியர் வாசகர்களுக்கு அறியப்பட்டவராயிருந்தார். அவர்களோடு அவர் நெருக்கமான மற்றும் அன்பான உறவு உடையவராக இருந்தார். மேலும், அவர் அவர்களுடைய விஷயத்தில் தம்மை ஒரு தந்தையாக பாவித்தார், என் சிறு பிள்ளைகளே என அவர்களை குறிப்பிட்டார். அவர்கள் தன் செய்தியை கேட்டு கீழ்ப்படிய வேண்டுமென அவர் எதிர்பார்த்தார்.

மையக்கருத்து

1 யோவானில் மையக்கருத்து அல்லது கொள்கையை கண்டு பிடிப்பது கடினமாயுள்ளது. ஒரு புறக்கணிக்கத்தக்க மைய கருத்தை விட, இந்த புத்தகம் பல வித்தியாசமான வலியுறுத்துதல்களை உள்ளடக்கியுள்ளதாக காணப்படுகிறது:

1. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சரியான போதனை (அல்லது உபதேசம்).
2. அன்பு.
3. அறிந்திருத்தல், உறுதிசெய்யப்பட்டிருத்தல்.
4. பாவம் செய்யாமல் நீதியாய் வாழ்தல்.
5. ஐக்கியம்.

இந்த பாடத்தின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டது போல, யோவான் ஒரு இசை அமைப்பாளர் அதே ராகங்களை மறுபடியும் மற்றும் விரிவாகவும் ஒரு இசை கச்சேரியில் பயன்படுத்துவது போல, மையக்கருத்துக்களை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார்.¹³

புறக்குறிப்பு

1 யோவானின் மையக்கருத்துக்கள் அமைந்துள்ள விதத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கங்களுக்கு புறக்குறிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும், பின்வரும் பட்டிகளில் வந்துள்ள தலைப்புகளின் பட்டியலில் ஏற்படுத்தியுள்ளது. பின்வரும் பட்டியல் இடுதலில், புத்தகத்தில் திரும்ப திரும்ப வரும் பிரதான மையக் கருத்துகளை விளக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.¹⁴

1:1-4 - அறிமுகம்: இயேசு கிறிஸ்து மெய்யாகவே மனிதராயிருந்தார் என்ற அப்போஸ்தலரின் சாட்சி கொடுக்கப்பட்டது.

மையக்கருத்து: இயேசு கிறிஸ்துவைப் பற்றிய மெய்யான உபதேசம்.

1:5-2:2 - இரட்சிக்கப்பட்டவர்கள் நீதியாய் வாழவேண்டும் மற்றும் பாவம் செய்தலை தவிர்க்கவேண்டும். ஆனால் அவர்கள் பாவம் செய்தால், அவர்கள் மன்னிக்கப்படக்கூடும்.

மையக்கருத்து: நீதியாக வாழ்தல்.

2:3-6 - நீதியாய் வாழ்வது தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதை உள்ளடக்கியுள்ளது.

மையக்கருத்து: நீதியாய் வாழ்தல்.

2:7-11 - நீதியாய் வாழ்தல் ஒருவருக்கொருவர் அன்பாயிருத்தலை

உள்ளடக்கியிருக்கிறது.

மையக்கருத்து: அன்பு.

2:12-14 - இடைவேளை நேரம்: யோவான் யாருக்கு எழுதினாரோ, அவர்களுடைய குணாதிசயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

2:15-17 - கிறிஸ்தவர்கள் உலகத்தில் அன்புக்கூரக்கூடாது.

மையக்கருத்து: நீதியான வாழ்கை.

2:18-29 - கிறிஸ்தவர்கள் கள்ளப்போதகர்கள் மற்றும் கள்ளப்போதனைகளை எவ்விதம் கையாளுகின்றனர்? “உங்களுக்கு கற்பிக்கப்பட்டதில் நிலைத்திருங்கள் மற்றும் நீதியை கடைப்பிடியுங்கள்.”

மையக்கருத்து: இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மையான உபதேசம்.

3:1-10 - கிறிஸ்தவர்கள் பாவத்தை எதிர்த்து, நீதியாய் வாழவேண்டும்.

மையக்கருத்து: நீதியாய் வாழ்தல்.

3:11-18 - நீதியாய் வாழ்தல் ஒருவரிலொருவர் அன்பாய் இருத்தலை உள்ளடக்கியுள்ளது.

மையக்கருத்து: அன்பு.

3:19-24 - நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து, கற்பனைகளை கைக்கொள்வோமானால், நாம் பெரிதான நிச்சயம் உடையவர்களாயிருக்க முடியும்.

மையக்கருத்து: நிச்சயமுடையவர்களாயிருத்தல்.

4:1-6 - கள்ளப்போதகர்கள் கிறிஸ்து மாம்சத்தில் வரவில்லை என போதிப்பார்கள்.

மையக்கருத்து: நிச்சயமுடையவர்களாயிருத்தல்.

4:7-21 - ஒருவரிரொருவர் அன்பாயிருங்கள்.

மையக்கருத்து: அன்பு.

5:1-5 - நமது நிச்சயதன்மையானது, இயேசுவை விசுவாசிப்பது, சகோதரரில் அன்பாயிருப்பது மற்றும் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்வதிலிருந்து வருகிறது.

மையக்கருத்து: நிச்சயத்தன்மை.

5:6-12 - இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதற்கான சாட்சிகளின் பெயரிடப்பட்டுள்ளன.

மையக்கருத்து: இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உண்மையான உபதேசம்.

5:13-17 - நாம் நமக்கு ஜீவன் உண்டு மற்றும் நம்முடைய ஜெபங்கள் பதில் அளிக்கப்படும் என்ற நிச்சயத்தை உடையவர்களாக இருக்க முடியும்.

மையக்கருத்து: நிச்சயத்தன்மை.

5:18-21 - முடிவுரை மற்றும் சுருக்கம்: நாம் தேவனை அறியமுடியும்,

நாம் தேவனை அறிய முடியும், நாம் தேவனில் இருக்கிறோம் என்பதையும், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்பதையும் அறிய முடியும்; ஆனால் நாம் விக்கிரக வழிபாட்டை தவிர்க்கவேண்டும்.

மையக்கருத்து: நிச்சயம்.

இப்படிப்பட்ட ஒரு பட்டியலிடுவதிலுள்ள பிரச்சனை என்னவென்றால், மையக் கருத்துக்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது தான். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மையான உபதேசம் என்ற ஒரு பகுதி, உதாரணமாக, ஆறுதலான உறுதிமொழிகள் மற்றும் நீதியாக வாழ்வதற்கான அறிவுரைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

பிற புறக்குறிப்பு முறைகளும் சாத்தியமானவைகள்தான். ஒரு ஆசிரியர் 1 யோவானுக்கு இந்த புறக்குறிப்பை கொடுக்கிறார்:

- I. அறிமுகம் (1:1-4).
- II. ஒளி மற்றும் இருள் (1:5-2:2).
- III. கிறிஸ்துவை அறிவதற்கான சோதனை (2:3-11).
- IV. இந்த கடிதத்தை எழுதுவதற்கான காரணங்கள் (2:12-14).
- V. எச்சரிக்கை: “உலகத்தில் அன்புகூராதிருங்கள்!” (2:15-17).
- VI. “கடைசி காலத்தின்” பொய்கள் (2:18-27).
- VII. நிலைத்திருந்தலின் ஆசீர்வாதங்கள் (2:28-3:3).
- VIII. பாவம் மற்றும் நீதியை குறித்த சத்தியம் (3:4-9).
- IX. அன்பினால் வெளியாக்கப்படும் தேவனுடைய பிள்ளை (3:10-23).
- X. சத்திய ஆவி மற்றும் வஞ்சக ஆவி (3:24-4:6).
- XI. புத்திமதிகள்: “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்!” (4:7-5:4).
- XII. தேவனுடைய குமாரனை விசுவாசிப்பதிலுள்ள நிச்சயத்தன்மை (5:5-13).
- XIII. ஜெபத்திலுள்ள நம்பிக்கை (5:14-17).
- XIV. முடிவான நிச்சயமானவைகள் (5:18-21).¹⁵

நோக்கம்

யோவான் தனது கடிதத்திற்கான பல நோக்கங்களை குறித்து பேசினார். அவர் தம்முடைய வாசகர்கள் “தங்களோடு ஐக்கியமாயிருக்கும்படியும்” (1:1-3), “அவர்கள் சந்தோஷம் நிறைவாகும்படியும்” (1:4), வாசகர்கள் “பாவம் செய்யாதபடியும்” (2:1), மற்றும் “அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்பதை அவர்கள் அறியவும்” (5:13) எழுதினார். யோவான் இரண்டு அடிப்படை காரணங்களுக்காக, இரண்டு முடிவுகளை எதிர்பார்த்து எழுதினார்¹⁶:

(1) யோவான் என்ன அறிந்திருந்தார் என்பதை அவருடைய வாசகர்கள் நிச்சயமாய் அறியும்படியும், யோவானோடும் மற்றும் மற்ற கிறிஸ்தவர்களோடும் ஐக்கியமாயிருக்கும் படியும் எழுதினார். அதன் விளைவு, இந்த அறிவை அவர்கள் ஏற்றுக்கொண்டால் யோவானுடைய சந்தோஷம் நிறைவடைந்ததாயிருந்திருக்கும்.

(2) யோவான் அவர்கள் பாவம்செய்யாதபடிக்கும் எழுதினார். அவர்கள்

கிறிஸ்துவின் நபர்தன்மை குறித்த சரியான புரிந்துகொள்ளுதலோடு வாழ்ந்திருந்தால் மற்றும் பாவத்திற்கு விலகியிருந்தால், அதின் விளைவு தங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்ற நிச்சயத்தை உடையவர்களாக அவர்கள் இருந்திருப்பார்கள்.

கிறிஸ்தவர்கள் இயேசு தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என விசுவாசிக்க வேண்டியவர்களாயிருந்தார்கள் (சரியாக விசுவாசித்தல்!) மற்றும் அந்த விசுவாசத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டியவர்களாயிருந்தார்கள் (நீதியாய் வாழ்தல்!).

சுருங்க கூறினால், 1 யோவானின் நோக்கம் இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற அவர்கள் விசுவாசம் மெய்யானதென உறுதிப்படுத்தும் மற்றும் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதினாலும் மற்றும் பாவத்திற்கு விலகியிருப்பதினாலும், அவர்கள் நித்தியஜீவனை உடையவர்களாயிருக்க முடியும் என்ற நிச்சயத்தை கொடுப்பதுமாயிருந்தது.

வரலாற்று சூழ்நிலை

எப்படிப்பட்ட வரலாற்று சூழ்நிலைகள் இப்படிப்பட்ட ஒரு கடிதத்தை அவசியமாக்கிற்று? பின்வருவது யோவான் சந்தித்த ஒரு சாத்தியமான சூழ்நிலையின் மறுவுறுவாக்கமாக இருக்கிறது.¹⁷

சில கள்ளப் போதகர்கள் ஒரு வகையான ஆரம்பகால அறிவு வாதத்தை (மாதிரி அறிவுவாதம்) பரப்பிக் கொண்டிருந்தார்கள். வேறு சில கருத்துக்களின் மத்தியில், அறிவு வாதம் ஆவி நல்லதாயிருக்கிறது என்றும் மற்றும் பொருள் (உடல் உட்பட எந்த பொருளானாலும்) கெட்டதாயிருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தது.

இயேசு முழுமையான மனிதராயிருந்தார் என்பது மறக்கப்பட்டது. இயேசு ஒரே நேரத்தில் உண்மையாக தேவனாகவும் மற்றும் உண்மையாக மனிதராகவும் இருந்திருக்க முடிந்திருக்காது என்பது அவர்களுடைய போதனையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகவே, அவர்கள் அவருடைய உண்மையான மனிதத்தன்மையை மறுத்தார்கள். உடல் தீமையானது கெட்டது என அவர்கள் கருதினபடியால், தேவன் மாம்சத்தில் வந்திருக்க முடியாது என அவர்கள் வாதிப்பார்கள். அநேகமாக, அவர்கள் தேவனுடைய குமாரன் உண்மையில் மாம்சத்திலிருக்கவில்லை, ஆனால் அப்படி இருப்பது போல “காணப்பட்டார்” என்ற ஒரு வகையான கொள்கையை போதித்தார்கள்.¹⁸

ஒரு தூய வாழ்க்கை அவசியமில்லை. அவர்கள் ஒரு கிறிஸ்தவர் தூய்மையான, கீழ்ப்படிதலான மற்றும் அன்பான ஒரு வாழ்க்கை வாழ்வது அவசியமாயிருக்க வில்லை என கூறிவந்தார்கள். ஒரு மனுஷனுடைய ஆவிக்குறிய வாழ்க்கையானது, அவனுடைய சரீர உலகின் செயல்பாடுகளால் பாதிக்கப்படுவதில்லை என்ற முடிவுக்கு சில அறிவு வாதிகள் வந்தார்கள்.¹⁹

அன்பு முக்கியமானதல்ல. ஒருவேளை ஒருவன் எப்படி வாழ்கிறான் என்று தேவனோடு அவனுக்குள்ள உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்ற அவர்களுடைய உபதேசம், அன்புக்கான முக்கியத்துவத்தை குறைத்திருந்தது. அநேகமாக, அவர்கள் அன்பில்லாதவர்களாய் நடந்துகொண்டிருந்தார்கள்.²⁰ யோவான் இந்த போதனையை சேர்ப்பதற்கு எந்த காரணத்தை உடையவராக

இருந்திருந்தாலும், ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்ற அவருடைய வலியுறுத்தல் தெளிவாயுள்ளது. (காண்க 1 யோவான் 2:9-11; 3:11-23; 4:7-21.)

“சிறப்பு அறிவு” தேவைப்பட்டது. அவர்கள் தங்களுடைய போதனைகள், தாங்கள் மாத்திரம் பெற்றிருந்த “சிறப்பு அறிவின்” ஒரு பகுதியாயிருந்தது என்று உரிமைகோரியிருக்கலாம். அவர்கள் மாத்திரமே “அறிந்தவர்களாக” இருந்தார்கள் (“அறிதல்” என்பதற்கான ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து “Gnosticism” அறிவுவாதம் என்ற வார்த்தை வருகிறது). இவர்களின் இந்த உயர்வான மனப்போக்கு யோவான் பிற்காலத்தில் இதை யாருக்கு எழுதினாரோ, அந்த கிறிஸ்தவர்களுக்கு தாமதமான மனப்போக்கை உருவாக்கியிருந்திருக்கலாம்.²¹ கள்ளப்போதகர்களின் கருந்தோட்டங்கள் - அதாவது (அ) தாங்கள் மாத்திரமே அறிவாளிகள், (ஆ) உண்மையில் தேவன் மற்றும் மனிதராக இருக்கவில்லை, (இ) ஒருவர் எப்படி வாழ்கிறார் என்பது வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை மற்றும் (ஈ) சகோதர அன்பு ஒரு பொருட்டல்ல - ஆகியவை கிறிஸ்தவர்களுக்கு பெரிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியிருந்திருக்கலாம். உண்மை என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கக்கூடுமா? இயேசு உண்மையில் தேவனாக மற்றும் மனிதராக இருந்தாரா அல்லது இல்லையா என்பது அறிந்து நிச்சயிப்பது சாத்தியமானதாயிருந்ததா? அவர்கள் அறிவுவாதிகளின் “சிறப்பு அறிவு” இல்லாமல் பரலோகம் செல்லக் கூடுமா?

“ஆம், அதை அறிந்து கொள்வது சாத்தியமானது, நீங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களை குறித்து நிச்சயம் உள்ளவர்களாக இருக்க முடியும் மற்றும் நீங்கள் பரலோகம் போவதை குறித்த நிச்சயம் உள்ளவர்களாக இருக்க முடியும்!” என்பதை உணர்த்தி, உறைக்கும்படி யோவான் எழுதினார். (“அறிந்திருக்கிறோம்” என்ற வார்த்தை [ginosko] மற்றும் [oidia] என்பதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). 1 யோவானில் முப்பது முறைக்கு மேல் காணப்படுகிறது. இந்த புத்தகத்தின் மையக்கருத்துக்கள் ஒரு வார்த்தையில் சுருக்கி கூறப்படுமானால், அந்த வார்த்தை “நிச்சயம்” என்பதாக இருக்கும்.²² வேறு எந்த வசனங்களைக் காட்டிலும், அந்த நிச்சயத்தை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய வசனம் 1 யோவான் 5:13 ஆக இருக்கிறது: “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.”²³

குறிப்புகள்

¹ஒரு நிரும்பம் ஒரு கடிதமாயிருக்கிறது. இந்த நிரும்பங்கள் “பொதுவான” அல்லது “உலகம் தழுவிய” என்ற அர்த்தத்தில் “சேத்தலிக்” என்றழைக்கப்படுகிறது. இந்த வகைப்பாட்டில், யாக்கோபு, 1 மற்றும் 2 பேதுரு மற்றும் யூதா நிரும்பங்கள் வருகின்றன. ²“பொதுவான நிரும்பம்” என்பதின் கருத்து அது ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு பிராந்திய சபைக்கு எழுதப்படுவதற்கு பதிலாக, கர்த்தருடைய சபைக்கு பொதுவாக எழுதப்பட்டது என்பதாக இருக்கிறது, இருப்பினும், இந்த விளக்கம் இந்த வகைப்பாட்டில் வரும் எல்லா நிரும்பங்களுக்கும் துல்லியமாக பொருந்துவதில்லை. இந்த வகைப்படுத்தலில் வரும் நிரும்பங்களின் துல்லியமான விவரிப்பு என்று “பவுலுடையது அல்லாதது” என்பதாக இருக்கும்; இவைகள் பவுலினால் எழுதப்பட்டாதவைகளாகும். ³“... இது

எழுத்தாளரின் அடையாள குறியீடுகள் எதுவும் இல்லாமல் துவங்குவதில்லை அல்லது அவர் யாருக்கு இதை எழுதுகிறாரோ அந்த மக்களின் அடையாளம் இல்லாமல் இருப்பதில்லை அல்லது தனிப்பட்ட வாழ்த்துக்களோடு முடிவடைவதில்லை” (F. F. Bruce, *The Epistles of John: Introduction, Exposition and Notes* [N.p.: Pickering & Inglis, 1970; reprint, Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1986], 25. ⁴காணவும் 1 யோவான் 1:4; 2:1, 7, 8, 12-14, 21, 26; 5:13. ⁵D. A. Carson, Douglas J. Moo, and Leon Morris, *An Introduction to the New Testament* (Grand Rapids, Mich.: Zondervan, 1992), 445. ⁶“புத்தகத்தின் அங்கீகாரம்” என்பது ஒரு புத்தகம் “அதிகாரப்பூர்வமானதா இல்லையா” என்ற கேள்வி சம்பந்தப்பட்டது, இவைகள் ஆவியானவரால் ஏவி எழுதப்பட்டதாக மற்றும் அதிகாரப்பூர்வமானதாக மற்றும் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டவைகளாக கருதப்படுகின்றன. ⁷Everett F. Harrison, *Introduction to the New Testament* (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1964), 412. இதற்கு மாறாக, எசுபியஸ் என்பவர் வேறு சில பொதுவான நிருபங்கள் அங்கீகரிக்கப்பட்டவைகளாக சேர்க்கப்பட்டதை சிலர் குறை கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். (Eusebius *Ecclesiastical History* 3.24.) ⁸Allen Black, *An Outline of New Testament Introduction* (Memphis, Tenn.: Harding University Graduate School of Religion, 1994), 45; Eusebius 3.39. ⁹Black, 45. மையக்கருத்து, சொல் அகராதி மற்றும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றிலுள்ள ஒற்றுமை ஆகியவை கர்ஸன் மோ மற்றும் மோரிஸ் ஆகியோரால் விவாதிக்கப்பட்டுள்ளது, 447; “இந்த பாடத்திட்டம் மற்றும் வாக்கிய அமைப்பு” ஆகியவையிலும் குறிக்கப்பட்டுள்ளது. John R. W. Stott, *The Epistles of John*, The Tyndale New Testament Commentaries (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1960), 17-19. ¹⁰Bruce M. Metzger and Roland E. Murphy, eds., “Introduction to The First Letter of John,” *The New Oxford Annotated Bible with the Apocryphal/Deuterocanonical Books* (New York: Oxford University Press, 1991), 349.

¹¹Carson, Moo, and Morris, 450. ¹²Black, 46. ¹³1 யோவானுக்கான ஒரு விளக்கவுரையாளர் நிருபத்திலுள்ள கருத்துக்களை விளக்குவதற்கு இதை தோற்றத்தை பயன்படுத்தினார்: “1 யோவானை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்ட தொடர் பகுதிகளாக கையாளுவது மிக சிறப்பாக இருக்கும், ஒரு இசை கச்சேரியில் செய்யப்படுவதுபோல, மூப்பராகிய ஆசிரியர் பல மையக் கருத்துகளை அல்லது குறிப்புகளை திரும்பதிரும்ப கொண்டவராகிறார். உதாரணமாக, முழு நிருபமும் நான்கு பெரிய தலைப்புகளையொட்டி ... அமைக்கப்படக்கூடும். ஆசிரியர் வலியுறுத்தலுக்காவும் மற்றும் தெளிவுப்படுத்தலுக்காவும் திரும்ப திரும்ப வருகிறது ... அ. விசுவாசம்/ உபதேசம் ... ஆ. பாவம்/கீழ்ப்படிதல் ... இ. நிச்சயம் ... ஈ. அன்பு ...” (Thomas F. Johnson, *1, 2, and 3 John*, New International Biblical Commentary [Peabody, Mass.: Hendrickson Publishers, 1993], 15). ¹⁴மேலே கொடுக்கப்பட்ட ஐந்து மையக் கருத்துக்களில் “ஐக்கியம்” என்பது கீழ்வரும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், தேவனோடு ஐக்கிய மாயிருத்தல் என்ற கருத்து புத்தகத்தில் பரவியிருக்கிறது; இது நிருபத்தின் ஒவ்வொரு பகுதியில் கண்டுபிடிக்கப்படமுடியும், குறிப்பாக அதிகாரம் 1ல். (“ஐக்கியம்” என்ற வார்த்தை [*koinonia*] 1:3, 6, 7 வசனங்களில் காணப்படுகிறது.) ¹⁵Adapted from David White, “The Letters of John: An Introduction,” *Denton Lectures* (1987), 30. ¹⁶காணவும், உதாரணமாக, 1 யோவான் 3:23. ¹⁷யோவான் எழுதினதற்கான இரண்டாவது சாத்தியமான குழந்தை என்னவென்றால், சபையில் அல்லது அவர் எந்த சபைகளுக்கு எழுதினாரோ அந்த சபைகளில் பிரிவினைகள் இருந்தன. (Bruce, 27; Johnson, 5-15.) சில விளக்கவுரையாளர்கள் 1 யோவான் 2:19இல் உள்ள “அவர்களை நம்மைவிட்டுப் பிரிந்து

போனார்கள்” என்ற சொற்றொடரை வலியுறுத்தி, சபைகளில் ஏற்பட்டிருந்த பிளவை விளக்குவதற்கு பயன்படுத்துகிறார்கள். இப்படி பிரிவினை ஏற்பட்டிருந்ததால், இந்த நிருபம் (1) ஐக்கியத்தை விட்டுவிட்டவர்களை கடிந்து கொள்ளவும் மற்றும் அவர்களை பின்பற்றுபவர்களை எச்சரிக்கவும் மற்றும் (2) எஞ்சி இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும் மற்றும் அவர்கள் ஒன்றாயிருக்கும்படியும் - ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி வேண்டிக்கொள்ளவும் எழுதப்பட்டதாக கூறுகிறார்கள். முன்னதாக சொல்லப்பட்ட பெரும்பாலானவைகள் காரியம் இதுவாக இருந்திருந்தால், நன்கு பொருந்தக்கூடியதாக இருக்கும். ¹⁸காணவும் 2:22-23; 3:15; 4:1-6; 5:1, 5-12, 20-21. ¹⁹இது 1:5-10; 2:3-6, 15-17, 29; 3:3-10, 24; 5:17, 18 ஆகிய இப்படிப்பட்ட வசனங்களை புரிந்து கொள்வதற்கு உதவியாயிருக்கிறது. ²⁰அறிவுவாதிகளின் ஒரு குணாதிசயம் அவர்களுடைய “அன்பற்ற நிலை” என ஸ்டாட் கூறியுள்ளார். கற்றவர்களில் ஆவிக்குறிய காரியங்களில் தங்களை மேன்மக்கள் என கூறிக்கொண்டவர்கள், தாங்கள் மாத்திரமே காரியங்களின் “ஆழங்களை” அறிந்திருந்ததாக கூறிக்கொண்டவர்கள், சாதாரணமாக சொல்லப் பட்ட கிறிஸ்தவர்களை இகழக்கூடியவர்களாயிருந்தார்கள்.

²¹“கிறிஸ்தவர்கள் தாங்கள்” தாழ்வானவர்கள் என்று உணரும்படி செய்யப்பட்டார்கள் மற்றும் ஆவிக்குறிய முறையில் அச்சுறுத்தப்பட்டார்கள்” (Carson, Moo, and Morris, 452). ²²ஸ்டாட் என்பவர், “இந்த நிருபங்களின் பிரதானமான மையக்கருத்து கிறிஸ்தவ நிச்சயமாயிருக்கிறது” என எழுதினார் (Stott, 50) F. F. புரூஸ் என்பவர், இந்த நிருபம், “உற்சாகப்படுத்துவது மற்றும் மறு உறுதிப்படுத்துதற்கான செய்தியாக உள்ளது” என அழைத்தார் (Bruce, 25). ²³1 யோவான் 2:3, 24ஆ; 3:14ஆ, 18, 19, 24ஆ, 5:2 ஆகிய வசனங்களில் உள்ள மறுஉறுதிப்படுத்துவதற்கான செய்திகளை காணவும்.